

நம் வணிகங்களை ஆதரித்தல்

சவால்களை வென்று, வலிமையுடன் மீண்டெழுதல்



உள்ளடக்கம்

02	முன்னுரை
03	நிலைத்தன்மை மற்றும் ஆதரவுத் தொகுப்புத் திட்டம்
04	வாய்ப்புகளைக் கைப்பற்றுவதற்கான திறன்களை மேம்படுத்துதல்
திறன்களை மேம்படுத்துதல்	
06	வணிக மேம்பாடு மற்றும் தலைமைத்துவம்
08	உலகமயமாக்கல்
10	வேலைகள் மற்றும் திறன்கள்
13	புத்தாக்கம்
16	மின்னிலக்கமயமாக்குதல்
கூடுதல் வளங்கள்	
18	சிறிய, நடுத்தர நிறுவன மையங்கள்
19	புத்தாக்க மையங்கள்

முன்னுரை

உலகப் பொருளாதாரம் ஒரு சவால்மிக்கக் காலகட்டத்தில் இருக்கிறது. அமெரிக்கச்-சீன வர்த்தகப் போர், பிரெக்ஸிட் (Brexit) மற்றும் உலகளவில் அதிகரித்து வரும் தற்காப்பு உணர்வுகள் போன்றவை இதற்குக் காரணிகளாக அமைகின்றன. கொவிட்-19 (கொரோனாக்கிருமி நோய் 2019) உலகளாவிய அளவில் தற்போது பரவி வருவது கவலையளிக்கிறது.

சிங்கப்பூர் வர்த்தகங்கள் பொருளியல் தாக்கத்தை உணர்ந்து, கவலைகொள்கின்றன என்பதில் சந்தேகமில்லை. உடனடியாகச் செய்ய வேண்டியது, வர்த்தக நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்து அவற்றின் உடனடிச் சவால்களை வெற்றிகொள்ள உதவுவதும், நீண்டகால நோக்கில், அவை வலுபெற்று எழுவதற்கு உதவுவதுமே ஆகும்.

குறுகிய காலத் தேவையாக, கொவிட்-19 னாலும், பிற நாடுகளால் மேற்கொள்ளப்படும் கிருமித்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளால் விநியோகக் கட்டமைப்பில் ஏற்படும் இடையூறுகளாலும் ஏற்படும் தாக்கத்தைச் சமாளிக்க வணிகங்களுக்கு அரசாங்கம் உதவும். நிலைத்தன்மை, ஆதரவுத் தொகுப்புத் திட்டம் நிறுவனங்களின் பணப்புழக்கத்திற்கும், திடீரெனக் குறைந்துவிட்ட தேவையைச் சமாளிப்பதற்கும் உதவக்கூடிய அம்சங்களைக் கொண்டுள்ளது. நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான உதவிகளும் இந்தத் தொகுப்புத் திட்டத்தில் அடங்கும்.

அரசாங்கமும் நிறுவனங்களும் உடனடிச் சவால்களை எதிர்கொண்டு சமாளிக்கும் அதே நேரத்தில், மீண்டு எழும்போது வலுவாக வெளிவர வணிக நிறுவனங்கள் தயாராக வேண்டும். உலகளாவிய பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றம் கண்டு வருகிறது; விநியோகக் கட்டமைப்புகள் இடமாற்றம் கண்டு வருகின்றன, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் துரிதப்படுத்தப்படுகின்றன. இந்த மாற்றங்கள் புதிய வாய்ப்புகளைக் கொண்டு வரும். எதிர்கால வாய்ப்புகளைக் கைப்பற்றத்தக்க நிலைக்கு நமது நிறுவனங்களை உருமாற்றுவதற்கான அம்சங்களை வரவு செலவுத் திட்டம் 2020 கொண்டுள்ளது. இந்த அம்சங்கள் வலுவான கூட்டாண்மைக்கும், நிறுவனத் திறன்களை மேம்படுத்தவும் மற்றும் நம் மக்களின் வளர்ச்சிக்கும் உதவும். எடுத்துக்காட்டாக, வளர்ச்சிக்குத் தயாராக இருக்கும் சிறிய நிறுவனங்கள் நிறுவன வளர்ச்சித் தொகுப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது நிபுணத்துவ ஆலோசனைச் சேவைகள், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் சந்தை அணுகலுக்கான ஆதரவை வழங்கும். மேலும் முதிர்ச்சியடைந்த நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கான உருமாற்றுத் தொகுப்புத் திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். இந்தத் தொகுப்பு, ஆலோசனைச் சேவைகள், தலைமைத்துவ மேம்பாடு, சந்தை அணுகல் மற்றும் நிறுவனத் திறனை மேம்படுத்துவதற்கான ஆதரவை வழங்கும். தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவை மேம்படுத்துவதற்காகப் பல ஆண்டுகளாக அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளின் தொடர்ச்சியாக இவை விளங்குகின்றன. இந்த முயற்சிகளின் விவரங்களை இந்தக் கையேட்டிலுள்ள திறன்களை மேம்படுத்துதல் பகுதியில் காணலாம்.

சிங்கப்பூரின் வர்த்தக நிறுவனங்களும், தொழில்துறைக் கூட்டாளிகளும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதன் மூலம், உலகளாவிய-ஆசியா மையங்களில் சிங்கப்பூர் வலுவான நாட்டாக வெளிப்பட்டு, தொழில்நுட்பம், புத்தாக்கத் திட்டம் மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் மத்தியில் தமது நிலையை வலுப்படுத்திக் கொள்ள முடியும்.

நிலைத்தன்மை மற்றும் ஆதரவுத் தொகுப்புத் திட்டம்

தொழில்துறை நிறுவனங்களை நிலைப்பாட்டோடு இருக்க உதவுவது, நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள உதவுவது ஆகியவை அரசாங்கம் உடனடியாக முன்னுரிமை கொடுத்து கவனிக்கப்பட வேண்டிய செயல்கள் ஆகும். கொவிட்-19 நிலைமையைச் சமாளித்து நிறுவனங்கள் அதிலிருந்து மீண்டு வர அரசாங்கம் உடனடி நிவாரண நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனங்கள், தொழில்துறை பங்களித்துவ நிறுவனங்கள் மற்றும் அரசாங்கமும் இணைந்து செயல்பட்டு இந்தச் சவால்களை சமாளிக்க முடியும்.

பணப்புழக்கம்

நிறுவன வருமான வரிக் கழிவு (CIT) New

நிறுவனம் செலுத்தவேண்டிய வருமான வரியில் 25% (CIT) கழிவு, ஒரு நிறுவனத்திற்கு அதிகப்படாமாக \$15,000, மதிப்பீட்டு ஆண்டு 2020-க்கு வழங்கப்படும்.

நிறுவன நிதி ஆதரவுத் திட்டம் - சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான நடைமுறை மூலதனக் கடன் Enhanced

சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு அவர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய \$600,000 வரை மூலதனக் கடன்களைக் கொடுத்து உதவும் மேம்பட்ட ஆதரவு வழங்கப்படும்.

சொத்து வரி (PT) தள்ளுபடி New

2020-க்கு செலுத்த வேண்டிய சொத்து வரியில் (PT) 10% / 15% / 30% தள்ளுபடி தகுதிவாய்ந்த வணிகச் சொத்துக்களுக்கு வழங்கப்படும்.

வேலைவாய்ப்பு

மாற்றியமைத்துக்கொண்டு வளர்ச்சியடைதல் திட்டம் Enhanced

பாதிக்கப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு மறு வேலைவாய்ப்புத் திட்டங்களுக்கான பயிற்சி மற்றும் கால நீட்டிப்பின் மூலம் சம்பள ஆதரவும் தரப்படும்.

வேலைகள் ஆதரவுத் திட்டம் New

உள்ளூர் ஊழியர்களுக்கு (ஊழியருக்கு \$3,600 மாத ஊதிய வரம்பு) மூன்று மாதங்களுக்கு 8% ஊதியத்தை ஈடுசெய்ய ஒரே ஒரு முறை ஆதரவளிக்கப்படும்.

சம்பள உதவித்தொகைத் திட்டம் Enhanced

மாதாந்திர ஊதியமாக \$5,000 வரை சம்பளத்துக்கும் சிங்கப்பூர்கள் 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுகளில் முறையே 20% மற்றும் 15% இணை நிதியுதவியைச் சம்பள உயர்வாகப் பெறுவார்கள்.




மேலும் தகவலுக்கு,
www.singaporebudget.gov.sg
இணையத்தளத்தைப் பார்க்கவும்.

வாய்ப்புகளைக் கைப்பற்றுவதற்கான திறன்களை மேம்படுத்துதல்

இன்றைய சவால்களை வர்த்தக நிறுவனங்கள் கையாளும் அதே நேரத்தில், எதிர்கால வாய்ப்புகளுக்காகவும் அவை தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். நிறுவனங்கள் தொடர்ந்து திறன்களைப் பெருக்கிக்கொள்வதன் மூலமும், உருமாற்றத்தின் மூலமும் இதைச் செய்ய முடியும். இதன்மூலம் அவை புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்குத் தயார் நிலையில் இருக்க முடியும்.

ஒவ்வொரு கட்டத்திலும், நிறுவனத்தின் ஒவ்வொரு அளவிற்கும், ஒவ்வொரு வணிக இலக்கிற்கும் இதைச் செய்ய நிறுவனங்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து ஆதரவை வழங்கும். நிறுவனங்கள் தங்கள் வணிகத் திட்டங்கள் மற்றும் குறிக்கோள்களின் வழியாக, நன்கு சிந்தித்துச் செயல்படுவதன் மூலம் தங்கள் பங்கைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஒன்றாக, நாம் சிங்கப்பூர் வர்த்தகச் சூழலை வளர்த்து வலுவடையச் செய்ய முடியும்.

நிறுவனங்களுக்கு, அவற்றின் ஒவ்வொரு அளவிற்கும், ஒவ்வொரு இலக்கை எட்டவும் வணிகத்தின் ஒவ்வொரு நிலையிலும் ஆதரவு.



- திறன் பரிமாற்றத் திட்டம்
- பணியமர்த்தலுக்கு ஊக்குவிப்பு
- பகுதிநேர மறு வேலைவாய்ப்பு மானியம்
- உலகமயமாதலுக்குத் தயாராயுள்ள திறனாளர்கள் திட்டம் (GRT)

- உருமாற்றத்திற்கான நிறுவனத் தலைமைத்துவம் (ELT)
- குடியிருப்புத் தலைமை நிர்வாகி
- சந்தைத் தயார்நிலை உதவித் திட்டங்கள்
- உலகமயமாதலுக்குத் தயாராயுள்ள திறனாளர்கள் திட்டம் (GRT)
- கோபிசினஸ் (GoBusiness) உரிமம் மற்றும் மின்னிலக்க ஆலோசகர்
- சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அனைத்துலகமயமாவதற்கான மின்னிலக்க வளர்ச்சித் திட்டம்
- பணியமர்த்தலுக்கு ஊக்குவிப்பு
- ஸ்கில்ஸ்ஃபியூச்சர் (SkillsFuture) நிறுவனக் கடன்
- சிறிய, நடுத்தர நிறுவன மைய மேம்பாடு - வணிக வளர்ச்சிக்கான பங்களிகள்
- சிறிய, நடுத்தர நிறுவன மைய கோ டிஜிட்டல் (Go Digital) திட்டம்

- மேம்படுத்தப்பட்ட புதுத் தொழில் பங்கு முதலீடு
- சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அனைத்துலகமயமாவதற்கான மின்னிலக்க வளர்ச்சித் திட்டம்
- கோபிசினஸ் (GoBusiness) உரிமம் மற்றும் மின்னிலக்க ஆலோசகர்
- குடியிருப்பு வட்டார நிறுவன மேம்படுத்தல் திட்டம் (HEUP)
- பணியமர்த்தலுக்கு ஊக்குவிப்பு

*திட்டங்கள் நிறுவனங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலே உள்ள வரைபடம் திட்டங்கள் இலக்காகக் கொண்டிருக்கும் நிறுவனப் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டது, திட்டங்களுக்கான தகுதி அளவுகோல்களை அது குறிக்கவில்லை.



வணிக மேம்பாடு மற்றும் தலைமைத்துவம்

நிறுவனத்தை வளர்க்க, நிர்வாக மற்றும் நிறுவனத் திறன்களை உருவாக்கி மேம்படுத்தல்.

நிறுவன மேம்பாட்டு மானியம் (EDG) Enterprise Transform Package

- முக்கிய திறன்கள், புத்தாக்கம் மற்றும் உற்பத்தித்திறன் மற்றும் உலகமயமாக்கல் ஆகிய மூன்று முக்கியப் பிரிவுகளில் திட்டங்களை ஆதரித்தல்.
- 70% வரையான மேம்படுத்தப்பட்ட ஆதரவு 31 மார்ச் 2023 வரை தொடரும்.

நிறுவன நிதி திட்டம் (EFS)

- வர்த்தக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நிதியுதவி.
- வேலைக்கான மூலதனம், நிலையான சொத்துக்கள், தொழில்முனைப்புக் கடன், வர்த்தகம், திட்டங்கள் மற்றும் இணைப்புகள் & பற்றுமானங்கள் ஆகிய ஆறு வெவ்வேறு பகுதிகளை EFS உள்ளடக்கியது.
- இளம் நிறுவனங்களுக்கு வலுவான ஆதரவு.

நடைமுறை மூலதனக் கடனில் செய்யப்பட்ட மேம்பாடுகளுக்கு, தயவுசெய்து பக்கம் 3-ஐப் பார்க்கவும்.

உருமாற்றத்திற்கான நிறுவனத் தலைமைத்துவம் (ELT)

New Enterprise Transform Package

- வணிக வளர்ச்சித் திறன்கள் பற்றிய பயிற்சிகள் மற்றும் வணிக வளர்ச்சித் திட்டத்தை உருவாக்குவதற்கான பயிற்சிகள் ஆகியவற்றின் மூலமாக, வளர்ச்சியின் அடுத்த வரம்பை அடைவதற்கு, நம்பிக்கையளிக்கும் நிறுவனங்களின் வணிகத் தலைவர்களுக்கு ஆதரவளித்தல்.
- முன்னாள் மாணவர் அமைப்பின் வழி கற்றல் மற்றும் ஒத்துழைப்புக்கான வழி துணை வழங்குதல்.
- உயர் கல்விக் கழகங்கள், நிதி நிறுவனங்கள், தொழில் நிறுவன வல்லுனர்கள் உள்ளிட்ட பங்களிகளின் கட்டமைப்பின் மூலம் தொழில் நிறுவனத் தலைமைத்துவத்திற்கான உருமாற்றத் திட்டம் கொண்டு வருதல்.



குடியிருப்பு நிர்வாகி New

பொருத்தமான நிபுணத்துவம் பெற்ற அனுபவம் வாய்ந்த நிபுணர்களை ஈடுபடுத்தவும், அவர்களை மறு உருவாக்கம், திறன் மேம்பாடு மற்றும் உலகமயமாக்கல் ஆகியவற்றில் உதவுவதற்கு, பொருத்தமான வணிகங்களுடன் இணைக்கவும், வர்த்தகச் சங்கங்கள் மற்றும் நிறுவனச் சபைகளுக்கு ஆதரவளித்தல்.

அரசாங்க உதவிக்கு கோபிசினஸ் (GoBusiness) மின் ஆலோசகர்

New Enterprise Grow Package

அரசாங்க உதவிகள் பற்றிய தனிப்பட்ட வழிகாட்டலை வணிகங்கள் பெறலாம். வணிகத் தேவைகள் குறித்த கேள்வித் தொகுப்பைக் கொண்டு, நிறுவனங்களுக்குத் தக்க அரசாங்க உதவியை மின் ஆலோசகர் பரிந்துரைப்பார்.

மின் ஆலோசகர் சேவை 2020-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்படும்.

கோபிசினஸ் (GoBusiness) உரிமம்

Enhanced Enterprise Grow Package

கோபிசினஸ் உரிம இணைய முகப்பு வழியாக அரசாங்கத்துடன் பரிவர்த்தனை செய்யும்போது, எளிதான, வேகமான மற்றும் சிறந்த செயல்முறைகளை வணிகங்கள் எதிர்பார்க்கலாம். அந்த இணைய முகப்பு, தற்போது உணவுச் சேவைகள் துறையின் புதிய நிறுவனங்களின் உரிம விண்ணப்பங்களுக்கு வழிகாட்டுதலுடன் கூடிய நெறிப்படுத்தப்பட்ட ஒரு பயணத்தை வழங்குகிறது. இந்த இணைய முகப்பு 2020-ஆம் ஆண்டில் அரசாங்கத்துடன் மற்ற முக்கிய பரிவர்த்தனைகளுக்கும் விரிவாக்கப்படும்.

குடியிருப்பு வட்டார நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (HEUP) New

உள்கட்டமைப்பு மேம்பாடுகள், இடத்தை உருவாக்கும் நடவடிக்கைகள், திறனை மேம்படுத்தும் திட்டங்கள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான பயிற்சி ஆகியவற்றின் மூலம், முழுமையான புத்துணர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த, தேர்ந்தெடுக்கப்பட்ட வணிகர்கள் சங்கங்களுக்கான ஒருங்கிணைந்த ஆதரவுத் தொகுப்பு.

தொழில்நிறுவனங்களுக்கான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் (SkillsFuture) பயிற்சி உதவி நிதி

New Next Bound of SkillsFuture

தயவுசெய்து பக்கம் 11-இல் முழு விளக்கத்தைப் பார்க்கவும்.

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டம் (SkillsFuture LDI)

சிங்கப்பூர்த் திறனாளர்கள் எண்ணிக்கையைப் பெருக்குவதற்கான சொந்த தலைமைத்துவத் திட்டங்களை (உதாரணமாக, வெளிநாட்டுக்கு வேலைமாற்றம் மற்றும் வேறொரு துறைக்கு வேலை மாற்றம்) உருவாக்க மேலும் / அல்லது மேம்படுத்த, SkillsFuture LDI - திட்டத்தை நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சிறிய, நடுத்தர நிறுவன மைய மேம்பாடு - வணிக வளர்ச்சிக்கான பங்களிகள்

Enhanced Enterprise Grow Package

- வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான திறனை நிரூபித்து, மின்னிலக்கமயமாக்குதல், திறமை மேம்பாடு மற்றும் உலகமயமாக்கல் போன்றவற்றில் தங்கள் வணிகத்தை உருமாற்ற ஆர்வமாக உள்ள நிறுவனங்களுக்கான முன்னோடித் திட்டம்.
- கூட்டாக வணிகத் திட்டங்களை உருவாக்கவும் மற்றும் செயல்படுத்தும் முயற்சிகளை ஆதரிக்கவும், சிறிய, நடுத்தர நிறுவன மையங்கள் இந்த நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும்.

உற்பத்தித்திறன் தீர்வுகள் மானியத்தின் (PSG) கீழ் வேலை மறுவடிவமைப்புக்கான ஆதரவு

Enhanced Next Bound of SkillsFuture

தயவுசெய்து பக்கம் 16-இல் முழு விளக்கத்தைப் பார்க்கவும்.

PACT திட்டம்

தயவுசெய்து பக்கம் 14-இல் முழு விளக்கத்தைப் பார்க்கவும்.

Legend ● MNCs மற்றும் LLEs ● சிறிய, நடுத்தர நிறுவனங்கள் ● குறு நிறுவனங்கள்

* முக்கிய திட்டங்கள் வர்த்தகங்களின் தேவைகளையும் எவ்வளவினான வர்த்தகங்களுக்கு உதவுமாறும் அமைக்கப்பட்டுத் தமக்கு ஏற்ற திட்டத்தை வர்த்தகங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

உலகமயமாக்கல்

வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்தி, வட்டார மற்றும் உலகளாவிய சந்தைகளில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்.



உலகமயமாக்கத்திற்கான இரட்டை வரிக் கழிவு (DTDi)

Enhanced

நிறுவனங்களின் வெளிநாட்டு விரிவாக்க நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தகுதியான செலவினங்களுக்கான வரி விலக்குகளுக்கு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். இது 31 டிசம்பர் 2025 வரை நீட்டிக்கப்படும். 1 ஏப்ரல் 2020 முதல், பின்வருவனவற்றை உள்ளடக்க இத்திட்டம் விரிவாக்கப்படும்:

- பொருத்தமான திறனாளர்களை அடையாளம் காணவும், வணிகத் தொடர்புகளை உருவாக்கவும் வேண்டிய புதிய வெளிநாட்டு வணிக மேம்பாடு தொடர்பான மூன்றாம் தரப்பு ஆலோசனை பெறுவதற்கான செலவுகளுக்கு ஆதரவு.
- வணிக மேம்பாடு தொடர்பான வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவுகளை ஈடுகட்டுதல் திட்டத்தின் நோக்கம்.

தொழில்நிறுவன மேம்பாட்டு மானியம் (EDG)

Enterprise Transform Package

தயவுசெய்து பக்கம் 6-இல் முழு விளக்கத்தைப் பார்க்கவும்.

என்டர்பிரைஸ் (Enterprise) சிங்கப்பூர் வெளிநாட்டு மையங்கள்

புதிய வர்த்தக வழிவகைகளை உருவாக்குவதற்கும், வணிக கூட்டாளிகளைக் கண்டுபிடிப்பதற்கும், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களைப் பெறுவதற்கும், 35-க்கும் மேற்பட்ட சர்வதேச இடங்களில் செயல்படும் என்டர்பிரைஸ் சிங்கப்பூரின் உதவியை நிறுவனங்கள் நாடலாம்.

புத்தாக்கம் குறித்த உலகளாவிய கூட்டணி (GIA)

புத்தாக்கத்தில் இணைந்து செயல்படுதல் மற்றும் சந்தை விரிவாக்கத்திற்கான வர்த்தகங்கள் வெளிநாட்டுக் கூட்டாளிகளை அணுகலாம்.

குளோபல்கனெக்ட் (GlobalConnect)@SBF

New

தென்கிழக்கு ஆசியா மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளில், தம் வணிகத்தின் இருப்பை விரிவுபடுத்தவும் அல்லது விரிவாக்கவும் விரும்பும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு சந்தை ஆலோசனைச் சேவைகள் மற்றும் வர்த்தகத் தொடர்புகளை வழங்குகிறது.

திறனாளர்களை உலகமயமாதலுக்குத் தயார்படுத்தும் திட்டம் (GRT)

Enhanced

சிங்கப்பூர் வர்த்தகங்கள் அவற்றின் சிங்கப்பூர் ஊழியர்களுக்குத் தற்போதைய சந்தை அறிவைப் பயிற்றுவிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும், உள்ளூர் உயர்கல்விக் கழக மாணவர்கள் பணியிடப் பயிற்சிக்கும் செல்வதற்கும் ஆதரவளிக்கிறது.

பணியிடப் பயிற்சிக்கும் பணி அனுபவத்திற்கும் வெளிநாடுகளுக்குச் செல்ல அதிக மாணவர்களை ஊக்குவிப்பதற்காக GRT மேம்படுத்தப்பட்டுள்ளது. இது வர்த்தகங்களுக்குத் தேவையான திறனாளர்களின் எண்ணிக்கையை மேலும் விரிவுபடுத்துகிறது.

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அனைத்துலகமயமாவதற்கான மின்னிலக்க வளர்ச்சித் திட்டம்

New Enterprise Grow Package

தொழில்கள் உலகளாவிய ரீதியில் சென்றடைய ஆதரவைப் பெறலாம். மின்னிலக்கத் தளங்கள் மற்றும் தடங்களைப் பயன்படுத்துவதற்கான ஆதரவைப் பெற்று, வெளிநாடுகளில் அதிக அளவிலான நுகர்வோரைச் சென்றடையவும், மற்றும் புதிய சந்தை வாய்ப்புகளைச் சோதிக்கவும் ஆதரவு பெறலாம். நிறுவனங்கள் தங்கள் மின்வணிகத் திறன்களை மேம்படுத்துவதற்கான பயிற்சியையும் ஆதரவையும் பெறலாம்.

சந்தை ஆயத்த நிலை உதவி (MRA)

Enhanced Enterprise Grow Package

வணிகங்கள் விரிவான FTA ஆலோசனை மற்றும் வெளிநாட்டு வணிக மேம்பாட்டுக்கான ஆதரவை எதிர்பார்க்கலாம். வெளிநாடுகளுக்குச் செல்ல அதிகமான உள்ளூர் நிறுவனங்களை ஆதரிக்க, மானியம் மேம்படுத்தப்படும்:

- மானிய வரம்பு மூன்று ஆண்டுகளில், புதிய சந்தைக்கு ஆண்டுக்கு S\$20,000-இல் இருந்து S\$100,000-க்கு உயர்த்தப்படும்.
- மூன்று வருடங்களுக்கு 31 மார்ச் 2023 வரை 70% ஆதரவு நிலை நீட்டிக்கப்படும்.

PACT திட்டம்

- தயவுசெய்து பக்கம் 14-இல் முழு விளக்கத்தைப் பார்க்கவும்.

தொழில்நிறுவனங்களுக்கான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் (SkillsFuture) பயிற்சி உதவி நிதி

New Next Bound of SkillsFuture

தயவுசெய்து பக்கம் 11-இல் முழு விளக்கத்தைப் பார்க்கவும்.

Legend ● MNCs மற்றும் LLEs ● சிறிய, நடுத்தர நிறுவனங்கள் ● குறு நிறுவனங்கள்

*மூக்கிய திட்டங்கள் வர்த்தகங்களின் தேவைகளையும் எவ்வளவினான வர்த்தகங்களுக்கு உதவுமாறும் அமைக்கப்பட்டுத் தமக்கு ஏற்ற திட்டத்தை வர்த்தகங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

வேலைகள் மற்றும் திறன்கள்

ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டு வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கி ஊழியர்களுக்கு மாறிவரும் தொழில் துறைகளுக்குத் தகுந்தார்ப்போல் தங்களைத் தக்க வைத்துக்கொள்ளச் செய்தல்.



திறனாற்றல் பயிற்றுவிப்பத் திட்டம்

வெளிநாட்டு வல்லுனர்களை வரவழைத்து, புதிய திறன்களை உள்ளூர் ஊழியர்களுக்குக் கற்பிக்கவும், அல்லது உள்ளூர் ஊழியர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி புதிய திறன்களைப் பெறவும் பயிற்சி அளிக்க நிதி ஆதரவை வழங்குகிறது.

வாழ்க்கைத் தொழில் ஆதரவுத் திட்டம்

6 மாத காலமாக அல்லது அதற்கும் மேலாக வேலை தேடும் சிங்கப்பூர் பட்டதாரிகள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் (PMET), அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள 40 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய ஊழியர்களை, பணியில் அமர்த்தவும் ஊக்குவிக்கும் சம்பள ஆதரவு திட்டம்.

வாழ்க்கைத் தொழில் ஒத்திகை

பணியில் அமர்த்துவதற்கு முன்பு வேலை தேடுபவர்கள் வேலைக்குப் பொருத்தமானவர்களா என்பதைக் குறுகிய கால பணியமர்த்தல் மூலம் மதிப்பிட முதலாளிகள் அனுமதிக்கப்படுதல்.

வேலை மற்றும் திறனுக்கான தொழில் நிறுவன இணைய வாசல்

இந்தத் தொழில் நிறுவன இணைய வாசல் வழியாக SkillsFuture Singapore, Workforce Singapore கீழே உள்ள தகவல் மற்றும் பொருத்தமான வேலை, திறன் சார்ந்த திட்டங்களின் வளங்களைக் கண்டறிந்து வர்த்தகங்கள் தங்கள் பயிற்சிகளையும் மற்றும் மனித வள மேம்பாட்டின் தேவைகளையும் கண்டறிவு ஆதரவு அளிக்கிறது.

பணியில் அமர்த்த ஊக்குவித்தல்

New SkillsFuture Mid-Career Support Package

40 அல்லது அதற்கும் மேற்பட்ட உள்ளூர் இடைத்தரப்பட்ட வாழ்க்கைதொழில் ஊழியர்களுக்குப் புதுத் திறன் வழங்கும் திட்டம் வழியாக வேலையில் அமர்த்த முதலாளிகளுக்கு ஆதரவு வழங்குகிறது.

*தொழில் நிபுணத்துவ மாற்றுத் திட்டம் (PCPs) கடைநிலை ஊழியர்களுக்கான பணியமர்ப்புப் பயிற்சித் திட்டங்கள் (PnT), தொடர் கல்வி மற்றும் பயிற்சி (CET) மையம் மறுதிறன் திட்டத்திற்கு தகுதியுடையவர்களைப் பணியில் அமர்த்த ஊக்குவிக்கிறது.

செயல்திறன்மிக்க மனிதவளத்தை மேம்படுத்தும் நிறுவன ஆதரவுத் திட்டம்

மறு உருவாக்கத் திட்டங்களை மேற்கொள்ளும் நிறுவனங்கள் செயல்திறன் மிக்க மனிதவளத் தொழிலாள மாற்றம் அடையும் போது இடைக்கால வெளிநாட்டு மனிதவள ஆதரவையும், மானியங்களையும் பெறலாம்.

வேலையில் கற்றலுக்கான தேசிய உன்னதநிலையம் (NACE)

Enhanced Next Bound of SkillsFuture

தொழில்களின் சொந்த உள்பயிற்சி கட்டமைப்பை உருவாக்க வடிவமைக்கப்பட்ட தீர்வுகளின் மூலம் வேலையிடக் கற்றல் திறன்களையும், அதே போன்று சான்றளிக்கப்பட்ட வேலையிடப் பயிற்சியாளர்களின் உதவியோடு மிகச் சிறந்த பயிற்சிகளைத் தொழில்கள் பெறலாம்.

திறந்த வழி திட்டம்

திறன் குறைந்த பணியாற்றகளைப் பணியமர்த்தவும், தக்க வைக்கவும், மறுவடிவமைக்கப்பட்ட வேலைகள், பயிற்சிகள், பணியமர்த்தும் சேவைகள் வழங்கி முதலாளிகளுக்கு ஆதரவு வழங்குகிறது.

பி-மேக்ஸ் (P-Max)

சிறிய, நடுத்தர நடுத்தர நிறுவனங்களுக்குச் சிறப்பான வேலை ஆட்களை எடுக்கவும், பட்டதாரிகள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் (PMET) புதிதாக வேலையில் அமர்த்த நிதி ஆதரவும், முற்போக்கான மனிதவள வழக்கத்துடனான பட்டறைகள் மூலம் உதவுகிறது.

பகுதி நேர மறுவேலை வாய்ப்பு மானியம்

New Senior Worker Support Package

வேலை தேவைப்படும் தகுதியுள்ள மூத்த ஊழியர்களுக்குப் பகுதி நேர மறுவேலை வாய்ப்பினைத் தானே முன்வந்து வழங்கும் தொழில்களுக்கு ஆதரவு அளிக்கிறது.

தொழில் நிபுணத்துவ மாற்றுத் திட்டம் (PCPs), பணியமர்ப்புப் பயிற்சித் திட்டங்கள் தொடர் கல்வி மற்றும் பயிற்சி (CET) மையங்கள்

Enhanced SkillsFuture Mid-Career Support Package

உள்ளூரில் வேலை தேடுபவர்களுக்குப் புதுத்திறன் வழங்க வகுப்பிற்கான கட்டண நிதியுதவியையும், சம்பள உதவியையும் முதலாளிகள் பெற்றுக்கொள்ளலாம்.

பணியமர்ப்புப் பயிற்சித் திட்டங்களின் கீழ் 90% முதிர்வடைந்த வேலை தேடுபவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சம்பள ஆதரவு பெறலாம்.

மூத்த ஊழியர்களின் பணி ஓய்வுபெறும் வயதை முன்சூட்டியே அதிகரிக்கும் நிறுவனங்களுக்கான மானியம்

New Senior Worker Support Package

குறைந்தப்பட்ச சட்டபூர்வமான தேவைகளைவிட மறுவேலை வாய்ப்பு வயது வரம்பையும், ஓய்வு பெறுபவர்களின் வயது வரம்பையும் உயர்த்தும் நிறுவனங்களுக்கு உதவுகிறது.

தொழில்நிறுவனங்களுக்கான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் (SkillsFuture) பயிற்சி உதவி நிதி

New Next Bound of SkillsFuture

தொழில் நிறுவன மாற்றங்களுக்கும், ஊழியர்களுக்கான முதலீட்டிற்கான கூடுதல் ஆதரவை முதலாளிகளுக்கு வழங்குகிறது. தொழில் நிறுவன மாற்றங்களுக்கும், ஊழியர்களுக்கான முதலீட்டில் நிறுவனத்தின் சொந்த செலவில் 90% வரை சரிசெய்ய ஒவ்வொரு நிறுவனத்திற்கும் S\$10,000 வரை கடன் வழங்கப்படுகிறது.

Legend ● MNCs மற்றும் LLEs ● சிறிய, நடுத்தர நிறுவனங்கள் ● குறு நிறுவனங்கள்

*முக்கிய திட்டங்கள் வர்த்தகங்களின் தேவைகளையும் எவ்வளவினான வர்த்தகங்களுக்கு உதவுமாறும் அமைக்கப்பட்டுத் தமக்கு ஏற்ற திட்டத்தை வர்த்தகங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

உற்பத்தித்திறன் தீர்வுகள் மானியம் வழி மறுவடிவமைக்கப்பட்ட வேலைகளுக்கு ஆதரவு (PSG)

Enhanced Next Bound of SkillsFuture

தயவுசெய்து பக்கம் 16-இல் முழு விளக்கத்தைப் பார்க்கவும்.

திறன் கட்டமைப்பு

தொழில்கள் தங்களுடைய மனித வள உத்திகளுக்கும், திறன் வளர்ச்சி திட்டத்திற்கும் திறன் கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். துறைகளுக்கான முக்கிய தகவல்களையும், வேலைக்கான வழித்தடங்களையும், பணிப்பொறுப்பையும், தேவையான நடைமுறையில் உள்ள மற்றும் புதிதான திறன்களுக்கான பரிந்துரைக்கப்பட்ட பயிற்சித்திட்டங்களையும் ஒவ்வொரு கட்டமைப்பும் வழங்குகிறது.

ஸ்கில்ஃபியூச்சரின் உடனடித் தொடக்கம் (SkillsFuture JumpStart!) பயிலரங்கு

சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பயிலரங்குகளின் மூலம் காலியாக உள்ள பணியிடங்கள், திறனாளர்களைப் பற்றித் தொழில்கள் அறிந்துகொள்ளலாம்.

ஸ்கில்ஃபியூச்சரின் (SkillsFuture) தொடர்கள்

ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க புதிய மற்றும் முதன்மையான பகுதிகளான தரவு பகுப்பாய்வு, நிதி, தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், மின் ஊடகம், இணையப்பாதுகாப்பு, தொழில்முனைப்பு, உயர்தரமான உற்பத்திகள், மற்றும் நகர்ப்புறத் தீர்வுகள் போன்ற தொழில்துறை சார்ந்த திட்டங்களை வர்த்தகங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஸ்கில்ஃபியூச்சர் (SkillsFuture) வேலை கல்வித் திட்டங்கள்

Enhanced Next Bound of SkillsFuture

வேலை கல்வித் திட்டங்களானவை புதிய திறனாளர்களை அமர்த்தவும் சான்றிதழ் நிலையிலிருந்து முதுநிலை பட்டதாரி நிலைக்கு மாற்றவும். மேலும் வர்த்தகங்கள் வடிவமைப்பதோடு மட்டுமல்லாமல் உயர் கல்விக்கழகங்களுடன் நியமிக்கப்பட்ட தனியார் சேவை வழங்குபவர்களுடனும் இணைந்தும் வெளிக்கொண்டு வர வர்த்தகங்களால் முடியும்.

தொழில்நுட்ப திறன்களை துரிதப்படுத்துதல் (TeSA)

Enhanced

தற்போதைய தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் (ICT) வல்லுனர்கள் மற்றும், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் இல்லாத வல்லுனர்களுக்குப் புதிய திறன்களை மேம்படுத்தி, தேவைப்படுகின்ற துறை சார்ந்த மதிநுட்பத்தைப் பெற்று, விரைந்து மாற்றங்களைக் காணும் மின்னிலக்கச் சூழலில் போட்டித் தன்மையுடன் நிலைத்திருக்கவும், சவால்களை எதிர்க்கொள்ளவும் ஆதரவு அளிக்கிறது.

வர்த்தகங்கள் எதிர்பார்க்கும் 40 மற்றும் அதற்கு மேற்பட்ட முதிர்வடைந்த பட்டதாரிகள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களைப் பணியில் அமர்த்தவும், பயிற்சி அளிக்கவும் தொழில்நுட்பத் திறன்களைத் துரிதப்படுத்துதல் திட்டம் மூலம் நிறுவனங்களால் பரிந்துரைக்கப்பட்ட திட்டம் மேம்படுத்தப்படும்.

புத்தாக்கத்திறன்

தொழில்நுட்பம் மற்றும் கூட்டு முயற்சியின் மூலம் புதிய உற்பத்திப் பொருட்களையும், சேவைகளையும் உருவாக்குதல் அல்லது பணிசெயல் முறைகளை மேம்படுத்துதல்.



A*STAR சந்தைமைய கூட்டு முயற்சி (ACCM)

உள்நாட்டு மற்றும் பெரிய பன்னாட்டு நிறுவனங்களுடன் இணக்கமான கூட்டு முயற்சிக்கும், தொடர்பு அமைவதற்கும் அனுமதிக்கும் ஓர் இணையக் கட்டமைப்புத் தகவல் தளம்.

புத்தாக்கத்திறன் நிலையங்கள் (COIs)

புதிய தொழில்நுட்ப உற்பத்திப் பொருள்களை, பலதரப்பட்ட வசதிகள், ஆலோசனைகள், பயிற்சிகள், மற்றும் குறிப்பிட்ட துறைகளுக்கான தொழில்நுட்ப சேவைகளை உருவாக்கவும், சோதிக்கவும் தொழில்களுக்கு ஆதரவு அளிக்கிறது.

மின்னியல் சேவைகளுக்கான ஆய்வகம்

தொழில்கள், துறைசார்ந்த சவால்களை எதிர்நோக்க, IMDA, தொழில்நுட்ப சேவை வழங்குபவர்கள் மற்றும் ஆராய்ச்சிக் கழகங்களுடன் பங்களிக்கின்றன.

தொழில்நிறுவன மேம்பாட்டு மானியம் (EDG)

Enterprise Transform Package

தயவுசெய்து பக்கம் 6-இல் முழு விளக்கத்தைப் பார்க்கவும்.

Headstart திட்டம்

சிறிய, நடுத்தர நிறுவனங்களின் மதிநுட்பச் சொத்துகளைப் பயன்படுத்திக்கொள்வதை மேலும் எளிதாக்க 36 மாதங்களுக்கு பிரத்யேக உரிமமும், உரிமைத்தொகை இன்றியும் A*STAR உடன் இணைந்து உருவாக்கிய மதிநுட்பச் சொத்து.



Legend ● MNCs மற்றும் LLEs ● சிறிய, நடுத்தர நிறுவனங்கள் ● குறு நிறுவனங்கள்

*முக்கிய திட்டங்கள் வர்த்தகங்களின் தேவைகளையும் எவ்வளவினான வர்த்தகங்களுக்கு உதவாமலும் அமைக்கப்பட்டிருந்த தமக்கு ஏற்ற திட்டத்தை வர்த்தகங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

புத்தாக்க ஆலோசகர் திட்டம்

புத்தாக்க உத்திகளின் வளர்ச்சிக்கும், சந்தை தேவைகளை நிவர்த்தி செய்யவும், புதிய உற்பத்திப்பொருட்கள், மற்றும் தீர்வுகள் அளிக்கவும், தொழில் பங்களிகளை இணைக்கவும், தொழில்நுட்பங்களை இணைக்கவும் புத்தாக்கத் திறன்மிக்க ஆலோசகர் தொழில்களுக்கு வழிக்காட்டப்படுவர்.

*முன்னதாக புத்தாக்க முகவர் திட்டம்.

மதிநுட்பச் சொத்து (IP) திட்டங்கள்

தொழில்நுட்பங்கள், வியாபார முத்திரைகள் மற்றும் மதிநுட்பச் சொத்துக்கள் ஆகியவற்றை விரைவாகச் சந்தைப்படுத்த, மதிநுட்பச் சொத்து தணிக்கை, மதிநுட்பச் சொத்து ஆலோசனை உத்திகள், மதிநுட்பச் சொத்து பகுப்பாய்வு மற்றும் தொழில்/ சட்ட ஆய்வுக் கூடங்கள் முதலிய சலுகைகளுடன் கூடிய திட்டங்களைத் தொழில்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மதிநுட்பச் சொத்து இடையீடு (IPI)

தொழில் தேவைக்கான பொருத்தமான தொழில்நுட்ப மதிநுட்பச் சொத்துகளை வழங்குவோருடன் தொடர்புகொள்ள நிறுவனங்களுக்கு உதவும் இணைய சந்தை மையம் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

திறந்த புத்தாக்கத் தளம் (OIP)

பிரச்சினைகளுக்குச் சொந்தக்காரர்களையும், தீர்வுகாண்பவர்களையும் இணைத்துக் கூட்டு முயற்சியால் மின்னியல் தீர்வுகள் மூலம் தொழில்கள் நிவர்த்தி செய்யலாம்.

செயல்முறை மற்றும் தொழில்நுட்ப வருங்காலத்திட்டம் (OTR)

தொழில்நுட்ப வருங்காலத்திட்டங்களை உருவாக்குவதற்குத் தொழில் உத்திகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களோடு ஒத்துப்போகக்கூடிய முன்னுரிமைகளைத் திட்டமிடுதல். ஒரு நிறுவனத்தின் குழுவிற்கு உதவ குழுமம் OTR (COTR) -ம் இருக்கின்றது.

PACT திட்டம்

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில், புத்தாக்க மற்றும் புதிய தொழில் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும், மற்ற தொழில்களுடனான கூட்டு முயற்சியால் திறன்களை உருவாக்குதலோடு தகுதிவாய்ந்த நடவடிக்கைகளுக்கு 70% நிதியும் வழங்கப்படும்.

சிங்கப்பூர் உணவு மற்றும் உயிரியல் தொழில்நுட்பப் புத்தாக்கம் (SIFBI)

புதிய கல்விக் கழகம், சிங்கப்பூரின் ஆய்வு மேம்பாட்டின் (R&D) திறன்களை வலுப்படுத்தவும், உணவு மற்றும் உயிரியல் தொழில்நுட்பப் புத்தாக்க உயிர் குழல் மண்டலத்திற்கு ஆதரவும் அளிக்கும்.

ஏப்ரல் 2020-இல் இந்தக் கல்விநிலையம் அதிகாரபூர்வமாக திறக்கப்படும்.

புதிய நிறுவனங்களுக்கான Startup Sg

புத்தொழில் மற்றும் தொழில்முனைவரை உள்ளடக்கிய அதிக அளவிலான ஆதரவுகள்:

புதிய நிறுவனங்களுக்கான எஸ்ஜி நிறுவனர் (Startup SG Founder)

புத்தொழில் எஸ்ஜி உறுப்புரிமை வழங்குவதோடு மட்டுமல்லாமல் புத்தாக்கத் திறன்மிக்கத் தொழில் உத்திகளுடன் கூடிய புத்தொழில் மூலதன மானியத்தை முதல் முறையாகத் தொழில் முனைவோருக்கு வழங்குகிறது.

புதிய நிறுவனங்களுக்கான தொழில்நுட்பம் (Startup SG Tech)

புதிய நிறுவனங்களுக்கான எஸ்ஜி தொழில்நுட்பக் கருத்துப் பரிமாணத்தையும், மதிப்பீட்டுப் பரிமாணச் சோதனைகளையும் நிறைவேற்றப் புத்தாக்கத்தின் மிக்கத் தொழில்நுட்பத்திற்கு நிதித் தொகையை வழங்குகிறது.

புதிய நிறுவனங்களுக்கான இணை முதலீடு (Startup SG Equity) Enhanced

வலுவான மதிநுட்பச் சொத்து மற்றும் உலகளாவிய திறன்களுடன் கூடிய உள்ளூர் ஆழ்ந்த தொழில்நுட்பப் புத்தொழிலில் தனியார் முதலீடுகளை ஊக்குவிக்கிறது.

புதிய நிறுவனங்களுக்கான உள்கட்டமைப்பு (Startup SG Infrastructure) புதிய நிறுவனங்களை வளர்க்க, சோதனை செய்ய, செழுமைப்படுத்த இடவசதி (LaunchPad@one-north) வழங்குகிறது.

புதிய நிறுவனங்களுக்கான திறன் (Startup SG Talent)

புதிய நிறுவனங்களுக்குத் தேவையான திறன்களுக்கு ஆதரவு அளித்தல்.

தொழில்நுட்ப வசதிகள் பயன்பாடு அறிவியல்

தொழில்நுட்ப வல்லுனர்களின் வழிகாட்டுதலோடு விரிவான குழு, உயர்தரமாக உருவாகிய கருவிகளையும், உயிரியல் தொழில்நுட்பம் / உயிரியல் மருத்துவ ஆய்வு சேவைகளையும் கொண்ட அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு அமைப்பினை (A*STAR) நிறுவனங்கள் அணுகிப் பயன் பெற முடியும்.

தொழில்நுட்பத்தோடு நிறுவனத்தின் திறன்களை மேம்படுத்தும் திட்டம் (T-UP)

ஆய்வு மேம்பாட்டின் (R&D) திறனாளர்கள், அறிவியல் தொழில்நுட்ப ஆய்வு அமைப்பின் (A*STAR) திறனாளர்களின் திறமைகளை நிறுவனங்கள் பெற முடியும்.



Legend ● MNCs மற்றும் LLEs ● சிறிய, நடுத்தர நிறுவனங்கள் ● குறு நிறுவனங்கள்

*மூக்கிய திட்டங்கள் வர்த்தகங்களின் தேவைகளையும் எவ்வளவினான வர்த்தகங்களுக்கு உதவுமாறும் அமைக்கப்பட்டுத் தமக்கு ஏற்ற திட்டத்தை வர்த்தகங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

மின்மயமாக்குதல்

மின்னியல் பொருளாதாரத்தின் வளர்ச்சி வாய்ப்புகளைக் கைப்பற்ற / பயன்படுத்த வலுவான மின்னியல் திறன்களை உருவாக்குதல்.

Automation ஆதரவு தொகுப்புத்திட்டம் (ASP)

பெரிய அளவிலான தானியக்கத் தீர்வுகளை நிறுவுவதற்குத் நிறுவனங்கள் மானியம், வரி, மற்றும் கடன்களை 31 மார்ச் 2021 வரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

உற்பத்தித்திறன் தீர்வுகள் மானியம் (PSG)

Enhanced Enterprise Grow Package

தகவல்தொடர்புத் தீர்வுகளையும், சாதனங்களையும், ஆலோசனைச் சேவைகளையும் உள்ளடக்கிய தொழில்கள் பெரிய அளவிலான முன்பே நிர்ணயிக்கப்பட்ட நோக்கத்துடனான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளலாம். புதிய தொடக்கத்திற்கு ஆதரவாகப் பணியின் மறுவடிவமைப்பு ஆலோசனைக்கு உட்பட்டது. உற்பத்தித்திறன்களில் ஏற்றம் காணவும் மற்றும் பணியாளர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட பணிகளை வழங்கியும் நிறுவனங்களில் சாதிக்க முடியும்.

மின்னியமாக்கப்பட்ட வேலை இடங்களில் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் (SkillsFuture)

மின்னியமாக்கப்பட்ட வேலை இடங்களில், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஊழியர்களிடம் மின்னியல் நம்பகத்தன்மையை வளர்க்கவும், இரண்டு நாள் பயிற்சிகளின் மூலம் பணியிடத்திற்குத் தேவையான அடிப்படை மின்னியல் திறன்களை அளிக்கவும் நிறுவனங்களுக்கு உதவுதல்.

சிறிய, நடுத்தர நிறுவன மைய கோ டிஜிட்டல் (Go Digital) திட்டம்

சிறிய, நடுத்தர நிறுவனம் - கோ டிஜிட்டல் திட்டத்தின் கீழே முழுமையான அரசாங்கத் திட்டம் நிறுவனங்களின் மின்னியல் திறன்களை மேம்படுத்திப் பயன்படுத்திக் கொள்ளத் நிறுவனங்களுக்கு ஆதரவு உள்ளது.

ஸ்டார்ட் டிஜிட்டல் (Start Digital)

Enterprise Grow Package

எளிய கணக்கியல், மனிதவள நிர்வாக முறை, சம்பளப் பதிவேடு, மின்னியல் சந்தைப்படுத்துதல், மின்னியல் பரிமாற்றம், இணையப் பாதுகாப்பு தீர்வுகளை உள்ளடக்கிய ஸ்டார்ட் டிஜிட்டல் தொகுப்பினை நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளலாம். குறைந்த பட்சமாக 18 மாத ஒப்பந்த உடன்படிக்கைக்கு ஏதாவது இரண்டு தீர்வுகளுக்குச் சந்தா தொகையின்றி 6 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

சிறிய, நடுத்தர நிறுவனம் - கோ டிஜிட்டல் (Go Digital) திட்டம் அதிக துறைகளுக்கு விரிவாக்கம்

Enterprise Grow Package

தொழில்துறை மின்னிலக்கத் திட்டங்களின் (IDPs) தெளிவான வழிகாட்டியைப் பயன்படுத்திக் குறிப்பிட்டத் துறை சார்ந்த மின்னியல் தீர்வுகள் வணிக வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. மேலும் அதிகத் துறைகளுக்கான தொழில்துறை மின்னிலக்கத் திட்டங்கள் (IDPs) படிபடியாக உருவாக்கப்படுகின்றன.

பலதரப்பட்ட முன்னமே ஒப்புதல் அளிக்கப்பட்ட சிறிய, நடுத்தர நிறுவனங்களின் பொதுவான அல்லது குறிப்பிட்ட துறைசார்ந்த மின்னியக்கத் தீர்வுகளான, செயற்கை நுண்ணறிவு, இணையப்பாதுகாப்பு மற்றும் க்லவுடு தீர்வுகள், உற்பத்தித்திறன் தீர்வுகள் மானியத்தின் நிதியுதவியை நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் அனைத்துலகமயமாவதற்கான மின்னிலக்க வளர்ச்சித் திட்டம் New

உலகமயமாக்க நிறுவனங்கள் முன்னோக்கி அடியெடுத்து வைக்க முடியும். புதிய சந்தைகளைப் பரிசோதிக்கவும், அதிக அளவிலான வெளிநாட்டு நுகர்வோரை சென்றடையவும் மின்னியல் தளங்களையும், ஊடகங்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம். மின்வணிகத் திறன்களை மேம்படுத்திக்கொள்ள பயிற்சிகளும், ஆதரவும் நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளும்.



Legend ● MNCs மற்றும் LLEs ● சிறிய, நடுத்தர நிறுவனங்கள் ● குறு நிறுவனங்கள்

*மூக்கிய திட்டங்கள் வர்த்தகங்களின் தேவைகளையும் எவ்வளவினான வர்த்தகங்களுக்கு உதவுமாறும் அமைக்கப்பட்டுத் தமக்கு ஏற்ற திட்டத்தை வர்த்தகங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

சிறிய, நடுத்தர நிறுவன மையங்கள்

வர்த்தகங்கள் தங்களின் திறன்களை மேம்படுத்தவும், அல்லது மறு உருமாற்றத் திட்டங்களைச் செயல்படுத்தவும், கீழ்க்கண்ட சிறிய, நடுத்தர நிறுவன மையங்களை அணுகலாம்.

SME Centre@SCCCI

Trade Association Hub
9, Jurong Town Hall Road
#03-18, Singapore 609431
Tel: +65 6337 8381
Email: enquiry@smecentre-sccci.sg

SME Centre@SMCCI

15, Jalan Pinang
Singapore 199147
Tel: +65 6293 3822
Fax: +65 6293 3905
Email: gadvisory@smecentre-smcci.sg

SME Centre@SICCI

SICCI Building
31, Stanley Street
Singapore 068740
Tel: +65 6508 0147
Fax: +65 6223 1707
Email: sme@smecentre-sicci.sg

SME Centre@ASME

167, Jalan Bukit Merah
#03-13, Tower 4, Singapore 150167
Tel: +65 6513 0388
Fax: +65 6513 0399
Email: enquiries@smecentre-asme.sg

SME Centre@SMF

SMF House
2985, Jalan Bukit Merah
Singapore 159457
Tel: +65 6826 3020
Fax: +65 6826 3021
Email: query@smecentre-smf.sg

SME Centre@Central

HDB Hub BizThree
490, Lorong 6 Toa Payoh
#07-11, Singapore 310490
Tel: +65 6715 7580
Email: central@smecentre-sccci.sg

SME Centre@Little India

Little India Arcade
48 Serangoon Road
#01-22, Singapore 217959
Tel: +65 6508 0149
Email: littleindia@smecentre-sicci.sg

SME Centre@NorthEast

Our Tampines Hub
51 Tampines Ave 4
#04-31, Singapore 529684
Tel: +65 6513 0388
Fax: +65 6513 0399
Email: enquiries@smecentre-asme.sg

SME Centre@NorthWest

Woodlands Civic Centre
900, South Woodlands Drive
#06-01, Singapore 730900
Tel: +65 6826 3020
Fax: +65 6826 3021
Email: northwest@smecentre-smf.sg

SME Centre@SouthEast

1, Engku Aman Turn
#03-02, Wisma Geylang Serai
Singapore 408528
Tel: +65 6513 0388
Fax: +65 6513 0399
Email: enquiries@smecentre-asme.sg

SME Centre@SouthWest

The JTC Summit
8, Jurong Town Hall Road
#26-06, Singapore 609434
Tel: +65 6316 1616
Fax: +65 6316 7250
Email: southwest@smecentre-smf.sg

புத்தாக்க மையங்கள்

சிறிய, நடுத்தர நிறுவனங்களின் தொழில்நுட்பம் சார்ந்த புத்தாக்கத் திறன்களை மேம்படுத்த, உயர் கல்வி நிலையங்கள் மற்றும் பொது ஆராய்ச்சி கழகங்களில், புத்தாக்கத் திறன் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பத் திட்டங்களை உருவாக்குவதற்கும், சோதனை செய்வதற்குமான வசதிகள், ஆலோசனை, பயிற்சிகள், மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை இவை சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்குகின்றன.

Aquaculture Innovation Centre

Temasek Polytechnic
Dr Lee Chee Wee
Tel: +65 6780 6400
Email: leecw@tp.edu.sg

Dr Diana Chan Pek Sian

Tel: +65 6780 5383
Email: peksian@tp.edu.sg

Ms Susila Krishnasamy

Tel: +65 6780 4002
Email: krishnas@tp.edu.sg

Centre of Innovation for Complementary Health Products

Temasek Polytechnic
Mr Martin Cai
Tel: +65 6780 1856
Email: coi-chp@tp.edu.sg

Centre of Innovation for Electronics and IoT

Nanyang Polytechnic
Mr John Fung
Tel: +65 6550 0978
Email: john_fung@nyp.edu.sg

Centre of Innovation for Supply Chain Management

Republic Polytechnic
Mr Edmund Chan
Tel: +65 9232 0228
Email: coi-scm@rp.edu.sg

EcoLabs Centre of Innovation for Energy

Nanyang Technological University, Singapore and Sustainable Energy Association of Singapore
Mr Mahesh Kumar
Tel: +65 6904 1120
Email: mahesh.kumar@ntu.edu.sg

Environmental and Water Technology Centre of Innovation

Ngee Ann Polytechnic
Ms Ida Kwan
Tel: +65 6460 8168
Email: ida_kwan@np.edu.sg

Food Innovation Resource Centre

Singapore Polytechnic
Mr Zen Tan
Tel: +65 6870 4619
Email: zen_tan@sp.edu.sg

Marine and Offshore Technology Centre of Innovation

Ngee Ann Polytechnic
Mr Ang Yee Kiang
Tel: +65 6460 8594
Email: angeekiang@np.edu.sg

Materials Centre of Innovation

Institute of Materials Research and Engineering, A*STAR
Dr Leong Yew Wei
Tel: +65 6874 3326
Email: leongyw@imre.a-star.edu.sg

Precision Engineering Centre of Innovation

Singapore Institute of Manufacturing Technology, A*STAR
Mr Peter Shi
Tel: +65 6590 3152
Email: zfsi@simtech.a-star.edu.sg

மேலும் விவரங்களுக்கு, வர்த்தக, தொழில் அமைச்சை mti_email@mti.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரியில் / எண்டெர்ப்ரைஸ்இன்ஃபோலைனை (Enterprise Infoline) enquiry@enterprisesg.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும், அல்லது www.smeportal.sg என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும்.